

Ms. No. 1234567890  
Certified

**Modern Thamizh Research**  
A Quarterly International Multilateral Translational Journal

Published by

Raja Publications, Trichy-23

**INFORMATION FOR AUTHORS**

Journal of Modern Thamizh Research (JMTR) is published Four (Every March, June, September & December) times a year. It primarily publishes significant original papers and survey articles on important advances of Modern Thamizh research in any of the following major areas:

- |                               |                                   |
|-------------------------------|-----------------------------------|
| □ Classicalism (செவ்வியல்)    | □ Mediaism (ஹட்கவியல்)            |
| □ Modernism (நவீனம்)          | □ Journalism (தழியல்)             |
| □ Folklorism (நட்டுப்பறவியல்) | □ Translationism (மொழிபேயர்வியல்) |
| □ Archeologism (தொல்லியல்)    | □ Comparativism (ஒப்பியல்)        |
| □ Spiritualism (பக்தியியல்)   | □ Educationism (கல்வி முறை)       |
| □ Traditionalism (மரபியல்)    | □ Histroism (இயற்றியல்)           |

**Submission of the Manuscript**

1. Manuscripts written in Thamizh or English may be submitted in two copies to the Chief Editor Dr. M. Sadik Batcha, Associate Professor of Tamil, G. S. College, Department of Thamizh, Jamal Mohamed College (Autonomous), Tiruchirappalli - 620 023, Tamil Nadu, India. Mobile : 9600535241, Email : ms\_batcha@vsnl.com
2. Manuscripts should be prepared according to the following format.  
The first page of each manuscript should contain:
  - (i) Title
  - (ii) name (s) and tutuvalai (s) of the author(s).
  - (iii) an abstract of not more than 100 words; and
  - (iv) a footnote giving the name and present address of the author to whom proofs and reprint order form should be addressed.
- (v) References at the end of the manuscript should be arranged in alphabetical order of the first letter of the surname and styled and punctuated according to the following format.  
[1] author(s) name(s), "Book name", Page, Edition number, Published Year, Book Publisher address.

**Publication of Accepted Papers :**

The editorial Policy of JMTR is to give a clear reply about the acceptance of all submitted papers, within a period of one month.

**Subscription Rate of JMTR**

Libraries, Institutions and other establishments can subscribe for JMTR through publisher : Raja Publications, 10, (Upstair), Ibrahim Nagar, Khajamalai, Tiruchirappalli - 620 023, Thamizh Nadu, India. Mobile : 9600535241 website : [rajapublications.com](http://rajapublications.com) and in case of any difficulty they should write to the Chief Editor at address given elsewhere.

Subscription Rates	Years	Printed
(Year) India INR ₹	1 Years Only	2000
Other Countries INR ₹	1 Years Only	3000
(Life) India ₹	10 Years Only	10,000
Other Countries INR ₹	10 Years Only	20,000

## சமுதாய விழிப்புணர்வில் பெண் கவிஞர்களின் பங்கு

முனைவர் மு. முகமது அலி ஜின்னா

உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை

முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (த), ஓட்டேரி, வேலூர்- 632 002, தமிழ்நாடு, இந்தியா.

### முன்னுரை

பெண் களின் வாழ் வியல் உடல் ரதியானதாகவும், மனரதியானதாகவும் சேர்ந்ததாகத்தான் இருக்கிறது. இங்கு இரண்டும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மரபுகளால் புனையப்பட்ட பெண்ணுடிலின் அனுபவங்களைப் பெண் கவிஞர்கள் இன்று கவிதைகளாக்கி வருகின்றனர். இவர்கள் புனைவுகளால் புதைந்து இருக்கும் ஆதிக்க மரபுகளைக் கட்டுடைத்து, தனக்கான தேடலைத் தனக்குள்ளிருந்து தே கவிஞர்கள் வெளிப்படுத்தும் திறனை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது.

### ஆய்வுச் சருக்கம்

சமீபகாலத்தில் எழுதி வரும் பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் அகமன உணர்வுகளையும், பாலுணர்வு சித்தரிப்புகளையும் அதில் இடையிடும் போராட்டங்களையும் வெளிப்படுத்துகின்றனர். சான்றாகப் புணர்ச்சியைப் பற்றி எழுதும் போது அதன் இன்பத்தை மட்டுமல்லாமல் வலியையும், வேதனையையும் பறிவு செய்திருப்பதை அடையாளம் காண முடியும் இவற்றை இக்கட்டுரை இனம்காண முற்படுகிறது.

### பெண்களின் வாழ்க்கை

தான் வாழும் சமுதாயத்தில் அமைந்துள்ள சில சுறுகள் அல்லது நிகழ் வுகள் ஆகியவைகளைச் சுட்டிச் செல்கின்ற அளவில் உதவுவது சமுதாய அறிவு. “சமுதாயத்தில் திருமணம் நடக்கிறது; விருந்து நடைபெறுகிறது. கல்வி உண்டு, சாதி உண்டு, குலம் உண்டு என்றெல்லாம் சமுதாயச் செய்திப் பட்டியல் தருவதற்கு உதவுவது சமுதாய அறிவு. ஆனால் சுடி வாழும் மக்களிடம் சமுதாயம் என்ற உயிரோட்டம் காணப்படுகிறதா என்ற

அடிப்படையில் சமுதாயத்தை நோக்கும் உயிரோட்டத்தைக் கொண்டதே சமுதாய உணர்வு ஆகும்.

வெவ்வேறு அலைவரிசையில்  
இயங்கும் எண்ணங்களோ  
எட்டாத தொலைவுகளில்  
வெறுப்பும் பிரியமுற்ற  
வெற்று மனோபாவம்  
சகுதி சுட்டிச் சதா  
தனிமையை மீட்டும்  
இப்படியே  
இழுபடுகிறது வாழ்க்கை.  
உங்கள் அறையில் நீங்களும்  
என்னுடையதில் நானும்”!

எனும் உமாமகேஸ்வரியின் கவிதை குடும்ப நிறுவனத்திற்குள் பெண் இழந்த ககங்களைப் பேசுகின்றது. ஒரே வீட்டினுள் வாழ்ந்தாலும் சூடு கணவன் மனைவியரிடையே இருக்க வேண்டிய நெருக்கம் இல்லாமல் தனிமைத் துயரில் வாடுவதை இக்கவிதை காட்டுகிறது. சான்றாக,

“உடைந்த மனதை  
மறைத்து முடிய  
உதட்டு நெளிப்பு  
சிரிப்பொன்று பெயர் குடும்  
உன் அலட்சியங்களும், உதாசினங்களும்  
கண்ணுக்குத் தெரியாத கன்றுகுழிக்குள்  
எனைப் புதைத்துப் போகிறாய்”<sup>2</sup>

என்ற கவிதையில் கணவனை உயிராய் நேசிங்கும் பெண் புணர்ச்சியின் பொழுதும் மற்ற நேரங்களிலும் எத் தனை வகையான வலிகளையும், வேதனைகளையும் அடைகிறாள் என்பதனையும், எதுவாயினும் என் உயிருக்கு இனிப்பான உனக்கு நிழலாக வருவேன், நீ மிதித்தாலும் எனக்

**Chief Editor****Dr. M. SADIK BATCHA**

Associate Professor

Department of Thamizh

Jamal Mohamed College (Autonomous)  
Tiruchirappalli - 20, Tamil Nadu, India.**Advisory Editor****Dr. N. CHANDRA SEGARAN**

Assistant Professor of Thamizh

Centre of Indian Languages, School of Language,

Literature &amp; Culture Studies

Newarshamai Nethra University

New Delhi - 110 031, India

**Editorial Board****Dr. MAM. Rameez**

Head

Department of Languages

Sr. Lecturer, Grade-I in Thamizh  
South Eastern University of Sri Lanka  
Oluvil, Sri Lanka # 32360.**Dr. Jeyaraman**

Professor and Head

Department of Thamizh

Thiruvalluvar University,  
Vellore - 632 115  
Tamil Nadu, India.**Dr. A. Subramanian**

Professor

Department of Tamil Literature

Madras University  
Chennai - 600 005  
Tamil Nadu, India.**Dr. L. Srinivasan**

Professor &amp; Head

Department of Thamizh Studies

Manonmaniam Sundaranar University  
Tirunelveli-627 012  
Tamil Nadu, India.**Dr. S. Chitra**

Professor &amp; Head

Dept. of Thamizh

Bharathiar University  
Coimbatore - 641 046  
Tamil Nadu, India.**Dr. S. Senthamizh Pavai**

Professor &amp; Director

Centre for Tamil Culture  
Alagappa University  
Karaikudi - 630 003  
Tamil Nadu, India.**Dr. ARANGA. PARI**

Professor

Department of Thamizh  
Annamalai University,  
Chidambaram-608 002  
Tamil Nadu, India.**Dr. A. Shunmugham Pillai**

Associate Professor

Department of Folklore

Tamil University  
Thanjavur - 613 010  
Tamil Nadu, India.**Dr. P. Jeyakrishnan**

Director (MSCDCS)

Department of Thamizh

University of Kerala

Karyavattom,

Thiruvananthapuram - 695 581  
Kerala, India.**Dr. Seetha Lakshmi**

Associate Professor

Asian Languages & Cultures (ALC)  
National Institute of Education (NIE)  
Nanyang Technological University  
Nanyang Walk, Singapore - 637 611**Dr. S. Easwaran**

Associate Professor &amp; Head

Department of Thamizh

Nati. Inst. Coll. (A)

Tiruchi. - 620 001  
Tamil Nadu, India.**Dr. Kumara Selva**

Associate Professor &amp; Head

Department of Thamizh

L. Maran Memorial Christian College

Marthandam - 629 165  
Kanyakumari, Tamil Nadu, India.**Dr. Ganesan Ambedkar**

Associate Professor

Department of Dravidian &  
Computational Linguistics,

Dravidian University,

Kuppam 517 426

Andhra Pradesh, India

**Dr. Krishnan**

Department of Indian Studies,

Fac. of Arts and Social Sciences

Universiti Malaysia

5, '03 Ku. Lui

W. Sekutu, Ku. Lumpur,

Malaysia

**Dr. Karunaraj**

Assistant Professor of Thamizh

School of Social Sciences &amp; Humanities

Central University of Tamilnadu

Tiruvarur-610 005, Tamil Nadu, India.

**Dr. S. Kalpana**

Assistant Professor

Department of Tamil Studies

Annamalai University

Annamalai Nagar - 608 002  
Tamil Nadu, India**Dr. T. Vishnu Karan**

Assistant Professor

Department of Thamizh

Dravidian University, Cappam,

Andhra Pradesh - 517 426, India.

**M N R**

Assistant Professor

Department of History,

School of Social Sciences,

University of Hyderabad,

Dr C R Rao Road, Gachibowli,

Hyderabad -500046 Telangana state

**M. Ramakrishnan**

Assistant Professor of Folklore

Department of Tribal Studies

(Ex.Centre for Tribal Folklore, Language &amp;

Literature), School for the Study of Culture

Central University of Jharkhand

Brambe, Ranchi - 835 205

Jharkhand, India

**Dr. Govindaraj**

Assistant Professor

Center for Bharathidasan Studies

Bharathidasan University

Tiruchirappalli - 620 024

Tamil Nadu, India.

**Dr. Uma Devi**

Assistant Professor

Department of Modern Indian

Languages and Literary Studies

University of Delhi

Delhi - 110 007, India.

**Dr. Senthil Prakash**

Assistant Professor

Department of Thamizh

Basha Bhawan

Visva Bharathi, Santhikethan

West Bengal-731 235, India.

**Dr. M. Arunachalam**

Associate Professor

PG. &amp; Research Dept. of Thamizh

E.V.R.College (A)

Tiruchirappalli - 620 023,

Tamil Nadu, India.

**Dr. S. Vignesh Ananth**

Assistant Professor in Thamizh

Department of Indian Languages,

Faculty of Arts,

Banaras Hindu University

Varanasi - 221 005, Uttar Pradesh

**Dr. Pon. Kathiresan**

Assistant Professor in Thamizh

Ganesar College of Arts &amp; Science

Melaisivapuri-622 403

Pudukkottai (Dt.)

Tamil Nadu, India.

**Dr. S. Bharathi Prakash**

Assistant Professor

Tamil

PSG College of Arts &amp; Science

Avinashi Road, Civil Aerodrome Post,

Coimbatore-641 014.

கறுகிறார் உமாமகேஸ்வரி. அவைனாங்களையும் மன உடல் வேதனைகளையும் பரிசீலித்தாலும் என்றும் உண்ணுடனேயே இருப்பேன் எனும் கருத்து மரபுவாதத் தன் மையை உயிர் வதாய் அமைந்துள்ளது எனலாம். மேலும்

“கிழிந்த தேகத்தை  
நேர்படுத்திக் கொண்டு நிமிர்கிறேன்  
மறுபடியுமென்  
உறுப்புக்கிளைகள் ஒடிந்து விழும்படியாக  
வந்தமர்கிறது ஒர் உருவ பூதம்  
நேர்த்தியுடன் தோலுரித்துச் செல்கிறது  
ஒரு தேர்ந்த வெளவாலைப் போல  
உயிர்மண் உதிர உதிர  
வெட்தத் பிளவுகளில் கசியும்  
எச்சிலும் காம நிரும்  
உடலாறு முழுக்க பரவிப்பாயும்  
முடிவின் பிந்தைய கண்ததில்  
இரத்தம் தோய்ந்த ஆடையையத்  
துவைத்துப் போடுகிறேன்  
பிரபஞ்சமெங்கும் கல்வி வாசனை”<sup>3</sup>

என்ற கலிதையில் காம உணர்வுகளையும், பெண் வேட்கையையும் கறுவதோடன்றி கலவியின் பொழுது கணம் கூடும் நிமிடங்களின் அனுபவ வாசனையையும் புலப்படுத்துகிறார். பெண் தன் புணர்ச்சி அனுபவத்தைப் பக்திச் சாயமற்றுக் கூறும் போக்கு தற்கால கலிதையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது எனில் அது மிகையாகாது.

இந்தகைய கலிதைகள் பெண்ணின் திரைச் சிலைக்குள் அமுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற உணர்வுகளை வெளியிடுகின்றன. அவ்வணர்வுகளின் திரித்தைப் பெண்களின் அக வாழ்வினைப் பற்றிச் சொல் ஒரும் போது, அதனை அதன் உணர்ச்சிகளோடும் அடக்கி வைக்கப்பட்ட இச்சைக்களோடும் வெளிப்படுத்தத் தான் வேண்டியிருக்கிறது வலியும் போராட்டமும் பின்னிப் பின்னைந் த பெண் களின் வாழ்க்கை, படைப்புக்குள்ளாகும்போது சற்று அதிகமாகத்தான் இருக்கும் என்று கசிர்தராணியின் படைப்பைக் குறிப்பிட்டுக் கமலா முரளிதரன் விழர்சனம் செய்கிறார்.

இது போன்ற பெண் உணர்வுகளின் வெளிப்பாடு சக படைப்பாளிகளால் விழர்சனத்திற்குள்ளாகிறது இவ்வளவு விரியத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் இந்தகைய பெண் எழுத்து வரைக் கூக்குத்திற்காக அமைகிறது என்று குற்றம் கூத்துகின்றனர். இதுபோன்ற விழர்சனங்களும், எதிர்ப்புகளும் வரும்போது இவ்வகையான பெண் எழுத்து குறித்த பார்வை இன்னும் கூர்க்க அடையும் என்று கருதலாம். மேலும் பெண் தன் மொழியைத் தானே கையாள்வது வரவேற்க வேண்டிய ஒன்றே ஆகும்.

இத்தகைய போராட்டமான நிலைதான் இலக்கியத்தில் பெண்களுக்கான நிலை, வைரம் தன்னை அடையாளப்படுத்த ஆயிரம் ஆண்டுகள் தவமிருப்பதைப் போலவே பெண்ணும் இன்று தன்னை வெளிப்படுத்த வெகு காலமாக மௌனித்து இருந்தாள். இதற்குச் சமுக வழித்தடைகளே அன்றி பெண் காரணமாக முடியாது. இவ்வளவு காலம் கடந்து பெண் தன் இருப்பை இலக்கியத்தின்வழி பேசுவதைப் பாராட்டுக்குரியதாக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் எனலாம்.

#### சமுகப் புறக்கணிப்பு

சமுதாயம் கட்டமைத்த மரபை மீறும் பெண்கள் சமுதாயத்தால் புறக்கணிக்கவும், தனிமைப்படுத்தவும் படுகின்றனர். பெண்கள் தன்னளவில் நல்லவேர்களாக இருந்து கொண்டு, தாய், தந்தையரை இறுதி வரை வைத்துக் காப்பாற்றியும், தனியே குழந்தைகளை ஆளாக்கியும், பதவியில் உயர்ந்தும், அறிவில் குறைவு இல்லாமல் இருந்தும் சமுதாயம் அவர்களை ஒதுக்கியே வைக்கின்றது.

“கூடு தேடிச் செல்லும்  
பறவைக் கூட்டம்  
பொருட்படுத்துவதேயில்லை  
எனது வீட்டுத் தோட்டத்தின்  
ஒற்றை மரத்தினை”<sup>4</sup>

என்கிறார் கலிஞர் சல்மா. இவர் பறவைக் கூட்டத்தைச் சமுதாயம் என்று குறியீட்டுப் பொருளில் பயன்படுத்தி உள்ளார். இச்சமுதாயப் புறக்கணிப்பானது கலிஞர்களுக்கு மட்டுமானத்தல்லாமல்

ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கே உரிய பூர்க்கணிப்பு ஆகும். பெண்கள் தனித்து வாழ நேர்ந்தால் அவர்களை இச்சமூகம் உயிருள்ளன, உணர்வுள்ள உயிரினங்களாகக் கூட மறில்பதில்லை என்பதை இக்கவிதை கட்டுகிறது. இதில் பெண்களின் உள்ளன ஏக்கங்கள் வெளிப்படுகின்றன.

கணவனை இழந்த பெண்ணைக் 'கைம்பெண், விதவை' என்று அழைக்கும் சமூகம் மனைவியை இழந்த ஆண் மகனைக் குறிப்பிட இப்படி அவலமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இல்லை. ஆண் சமூகம் மொழியாலும், ஒழுக்க வரையறைகளாலும் பெண்ணை ஏந்த நிலையிலும் ஆணின் தயவில் வாழ வேண்டிய அவலத்தை ஏற்கும் நிலையிலேயே சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

"வாழா மகளாய்த் திரும்பிய அத்தைக்கு திக்குத் தெரியாமல் தொலைந்து போன தோழிகளுக்கு ஈடான தோழியானேன் துணிதுவைக்க குளிக்க கும்மாளமிட பெண்டுகளின் கண்ணீர் தான் ஆறாய் ஒடுதென்பாள்"<sup>5</sup>

இக்கவிதையில் ஆண்டாண்டு காலமாய்ப் பெண்ணைக் குறித்த ஆண் சமூகம் ஏற்படுத்திய மொழியமைப்பைத் தகர்க்கும் முயற்சியாக கைம்பெண் என்ற வார்த்தைக்குப் பதிலாக வாழாமகள் என்ற சொல் கட்டமைப்பைப் புகுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.

பெண்கள் திருமணம் என்ற பெயரில் தன் சொந்த நிலம், உறவுகளை விட்டுக் கணவனுடன் அவனது உறவுகளுக்காக வாழ வேண்டிய நிர்பந்த்தைச் சமூகம் உருவாக்குகிறது. பெண் திருமணத்தின் போதே வேர் அகற்றப்பட்டு, சொந்தக் கால்கள் வெட்டப்பட்டு கயம் இல்லாதவளாக மாற்றப்படும் ஏற்பாடு உள்ளது. துயரத்திலும் நிருக்கும் பெண்ணுக்குமான தொடர்பு உள்ளது. ஆறுகள் செழிப்பைக் காட்டினாலும், பெண்களின் துயரம் வழியே வரும் கண்ணீர் தான் காலம் காலமாய் இப்படி ஆறாக ஒடுகிறது என்கிறார்.

"காட்டுக் குதிரையெனப் பறப்பான் நினமும் முப்பது மைல்களாவது நலைச்சுமையுடன் மழை வெயிலில் சிறநாப் பனை போல மீன் விற்றுத் திரும்புகையில் கூடையில் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு மொந்தைக் கள் ஆனாலும் களகில் மறைந்திருக்கும் ஒரு கொடுவாக்கத்தின்"

இவ்வரிகள் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் பெண் பற்றிய பதிவு ஆகும். தன் குடும்பப் பார்த்தைத் தானே கூடுக்கும் நிலையில் உள்ள பெண்ணானவள் கால்நடையாகவே தலைபாரத்துடன் அவைந்து திரியும் நிலையினைக் கூறுகிறது. கிராமங்களில் இன்றும் குடிபழக்கம் உள்ள, உழைக்கும் திறனற்ற அதிகாரம் மட்டுமே செய்யும் கணவனைப் பெற்ற பெண்கள் மீன்களையும், தானிய வகைகளையும் விற்றுப் பிழைக்கும் நிலை உள்ளது. ஆண் கள் குடிவெறியில் தன் மதியிழந்து இருக்கும் நிலையில் ஒரு பெண் எத்தனை கேவிக்கும், கிண்டலுக்கும், பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளாகி இருப்பாள் என நம்மால் ஊகித்து உணர்ந்து கொள்ள இயலும்.

#### பெண் உடல்

இயற்கையாகவே மாதவிடாய், குழந்தைப் பெறுதல், பாலுட்டுதல் முதலானவற்றால் ஆண் உடலில் இருந்த பெண் உடல் வேறுபடுகிறது.

"வேறுந்தப் பொழுதுகளையும் விடச் சுமக்கவே இயலாதபடிக்கு எப்படி இவ்வளவு கணத்து விடுகிறது இந்த மாலை மாதவிடாய் ஈரம் நிரம்பிக் கணக்கிற பஞ்சைப் போல"

மாலைப் பொழுதின் கணத்தை சல்மா மாதவிடாய்க் காலப் பஞ்சக்குப் பொருத்திச் சொல்கிறார். மாதவிடாய் கால வேதனையின் குறியீட்டு

*Chief Editor*  
*Dr. M. Sadik Batcha*

*Advisory Editor*  
*Dr. N. Chandra Segaran*

*Editorial Board*

*Dr. MAM. Rameez*

*Dr. Jeyaraman*

*Dr.A. Ekambaram*

*Dr. G. Stephen*

*Dr. S. Chitra*

*Dr. S.Senthamizh Pavai*

*Dr. Aranga. Pari*

*Dr. A. Shunmughom Pillai*

*Dr. P. Jeyakrishnan*

*Dr. Seetha Lakshmi*

*Dr. S. Easwaran*

*Dr. Kumara Selva*

*Dr. Ganesan Ambedkar*

*Dr. Krishanan*

*Dr. Kumar*

*Dr. S. Kalpana*

*Dr. T. Vishnukumaren*

*Dr M. N. Rajesh*

*M. Ramakrishnan*

*Dr. Govindaraj*

*Dr. Uma Devi*

*Dr. Senthil Prakash*

*Dr.M. Arunachalam*

*Dr. S. Vignesh Ananth*

*Dr. Pon. Kathiresan*

*Dr. S. Bharathi Prakash*

முறைக் கடமையின்  
நிலைக் காலம்

*Journal of*

# **Modern Thamizh Research**

(A Quarterly International Multilateral Thamizh Journal)

Arts and Humanities, Law, Language  
Literature and Literary Theory, Tamil  
UGC CG1 Listed, Open-Access Journal

முறைக் காலம்



*Published by*

**RAJA PUBLICATIONS**

No. 10 (Upstair), Ibrahim Nagar, Khajamalai,  
Tiruchirappalli - 620 023, Tamil Nadu, India.

Mobile : 9600535241

Website : [www.rajapublications.com](http://www.rajapublications.com)

**28**

வெளிப்பாடாகவும் இப்பற்றுவல் பொருள்படுகிறது என்னால்.

“கசங்கிய அறைக்கால

உடை தரிந்து

நாசியை ஏக்கும் நாற்றம் பருகியபடி  
ருப்பை கம்பான் ...

என் வீட்டுக் குப்பைகளை அன்றை தருவதற்கில்  
குல் கொள்ளாது உடைந்த  
என் கருமூட்டைகளின் கறைபடிந்த  
நாப்கின்களைக் கண்டு  
என்ன நினைந்துக் கொள்கிறானோ என  
நடுங்கிக் கூகம் என் கருப்பை”!

என்ற சல்மாவின் கவிதையில் வீட்டின் குப்பையை  
அன்றை சிறுவன் முன்னர் குலகொள்ளாது  
உடைந்து வெளிப்பட்ட ஸரத்தை ஏந்திய  
நாப்கின்களை காணும்போது என்ன நினைந்துக்  
கொள்கிறான் என்ற நிலையில் இருக்கும்  
பெண்ணுக்கு உடல் கூகம் ஒரு அஸாதியான அவை  
உடைங்குவதைக் காட்சிப்படுத்துகிறார். பெண் பேசும்  
பெண் உடல் வரவேற்கத்தக்கது மட்டுமின்றி  
முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும் என்னால்.  
மாதவிலக்கின் போது சாமி அறைக்குள்  
செல்லக்கூடாது, கோவிலுக்குச் செல்லக்கூடாது,  
உணவு பரிமாறக் கூடாது. செடி, கொடிகள்  
போன்ற தாவரங்களைத் தொடக்கூடாது என்பன  
போன்ற கற்பிதங்களை ஆண் உலகம்  
நியாயப்படுத்தி வருவது என்னிப்பார்க்கத்தக்கது  
பெண் உடலும் மனமும்

உடலும், மனமும் அறிவியல் முறையில்  
ஒன்றுக்கொன்று தொடர்பானது ஆகும். ஆனால்  
பெண் என்பவள் உடல் வேறாகவும், மனம்  
வேறாகவும் துண்டாடப்படுகிறாள். அவளின்  
உடலும், மனமும் ஒன்றிணைந்து இயங்க முடியா  
வண்ணம் அவளின் இருப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது

“கயமான தேர்வுகளோ

நம்பிக்கையுமான நிராகரிப்புகளோ

இயலாத பட்சத்தில்

நிகழும் காரியங்களை விடக்

கனவுகளே போதுமானதாயிருக்கின்றன”

என்று குறிப்பிட்டு குடும்பமும், ஆணையும்.  
பெண் களின் உடை ஏக்களை மதிக்கத்  
நவீரிலிடுவதைச் சட்டக்காட்டுவிட்டார். சல்மா  
கவிதைகளில் குடும்பம், வீடு, இருப்பு, மனம்,  
காமம், அழகு நலைப்புகளில் வெளிப்படுவதைக்  
காணலாம். பெண் களின் இருப்பு பற்றிய  
வெளிப்பாடு இவர்து கவிதைகளில்  
வெளிப்படுவதைக் காண முடிவிற்கு பெண்களின்  
மன நிம்மதியின்னை என்பது அவளை குடும்பம்,  
அலுவலகம் சார்ந்ததாகப் பெண்களின் இருப்பு  
அமைகிறது என்பதை.

“சமையலறையில்

பதுங்கும் பூணையின்

உலகடிமளைச் சிக்கலானது

இந்த இருப்பு”

என்பதால் அறியமுடிகிறது. ஒரு பெண்  
திருமணமான பின் தன் கணவனின்  
கண்காணிப்பிலிருந்து வெளிவர இயலாது  
என்பதை வெளிப்படுத்துகிறார். பெண்மொழி  
வாயிலாகப் பெண்களின் அந்தரங்கப்  
பிரச்சினைகளையும் பாதிப்புகளையும் பகிரங்கமாக  
வெளிப்படுத்தியுள்ளார் கலிஞர்.

உடல் அரசியல்

“வாய் கொள்ளாது

காது மென்று விழுங்கும்

கட்டுவிரல் பேச்க

நடையும் உடையுமான

எடைக் கல்லல் நான்

எப்பாலுக்கும் அப்பாற்பட்ட

கயம்

என் கைகல்

வேர்த்தால் ஒழிய

என் நெருப்பு அணையாது”

என்ற ல்லாமணிமேகலையின் கவிதை வரிகள்  
பெண் கயத்தை மீட்டெடுக்கப் போற்பறை  
அறிவிப்பதாய் உள்ளது. இதற்குப் பெண் தன்  
உடலை தன்வயப்படுத்தப் போராடும் வெட்கையே  
முழுக் காரணமாக அமைகிறது. மேஜும் சல்மா,

“என் கை பற்றிப்  
பரிச்சயமான முகங்களில் வழிந்த  
பிரியங்களின் அரவணைப்பும்  
கபடமற்றுத் தொடர்ந்த அக்கறைகளும்  
எனது காரியங்களிலொன்றோடு  
உங்களில் ஒருவர்  
இணங்கிப் போக முடியாத கணத்தில்  
உடையத் தொடங்கும்  
பெரும் பாதுகாப்பின்மையை  
என்னுள் உறுதி செய்தபடி”<sup>12</sup>

என்ற அடிகளின் மூலம் பெண் கயத்தைத் தேடுகிறார். பெரும் பாதுகாப்பின்மையைச் சல்மா கூற முற்படுகிறார். பெண் படைப்பாளிகளில் கயம் தேடும் போக்கு சம்பி காலங்களில் அதிகம் என்றே சொல்லலாம். மேலும் பெண்ணின் இருப்புசிக் கலானதாக இருப்பதும் இத்தகு வெளிப்பாடுகளுக்குக் காரணமாக அமைகிறது. முடிவுரை

இன்றைய படைப்புலகில் பெண்கள் பெண் களுக்கான பிரச்சனைகளை முன் வைக்கின்றனர். குறிப்பாக உடல் சார்ந்த பிரச்சனைகளைத் தமது அனுபவத்தினுடோகவே கூறுகின்றனர். விட்டிலும், வெளியிலும் பெண்கள் எதிர் கொள்ளும் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளையும் பெண் உடலின் அனுபவங்களையும் எடுத்துக் கூறுவது உடல் மொழி எனலாம். உடல் சார்ந்த சிக்கல்களுக்கு ஊடாக உள்ளம் சார்ந்த சிக்கல்களையும் பெண் படைப்பாளிகள் பதிவு செய்துள்ளனர்.

### தொகுப்புரை

பெண்கள் இன்று தங்களை உணரத் தலைப்பட்டுள்ளனர். தங்களுக்கான வலிகள், வேதனைகள், தேடல்கள் எனச் சுதந்திரமாக இயங்க ஆரம்பித்துள்ளனர். பெண்கள் தங்கள் படைப்புகளில் பெண்ணின் தனித்தன்மைகளான மார்பு, பெண்குறி, கருவயிறு போன்றவற்றையும் அவைகளால் நிகழும் பூப்பு, மாதவிலக்கு, சூல், குழந்தைப்பேறு, தாய் சேய் உறவு போன்ற உள்ளார்ந்த உறவுகளையும் தங்கள் ஏழுத்துக்களில் படைக்கத் தொடங்கியுள்ளனர். நீண்ட பாரம்பரியம்

உள்ள நமது கலாச்சாரத்தில், பெண் தனது உடலையும், காம விழைவையும் எழுதுவது புதிதல்ல ஏனென்றால், பக்தி இலக்கியங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவே பெண் கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் தங்கள் உடலை எவ்வாறு வெளிப்படுத்தி உள்ளனர் என்பதைக் கவிதைகள் மூலம் அறிய முடிகின்றன.

துணைநூற்பட்டியல்

1. உமாமகேஸ்வரி, வெறும்பொழுது. தமிழினி வெளியிடு, சென்னை, மு.ப., 2002, ப.40.
2. உமாமகேஸ்வரி, வெறும்பொழுது. தமிழினி வெளியிடு, சென்னை, மு.ப., 2002, ப.58.
3. கிரிர்தராணி, இரவு மிருகம், காலச்கவடு பதிப்பகம், சென்னை, ஜுந்தாம் பதிப்பு, 2010, ப.30.
4. சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும், காலச்கவடு பதிப்பகம், நாகர்கோவில், ஏழாம் பதிப்பு, 20014, ப.44.
5. மாலதி மைத்ரி, காலச்கவடு பதிப்பகம், நாகர்கோவில். நான்காம் பதிப்பு, 2013, ப.15.
6. மாலதி மைத்ரி, காலச்கவடு பதிப்பகம், நாகர்கோவில். நான்காம் பதிப்பு, 2013, ப.15. ப.20.
7. சல்மா, பக்ஷ தேவதை, காலச்கவடு பதிப்பகம், நாகர்கோவில், நான்காம் பதிப்பு, 2013, ப.67.
8. சல்மா, பக்ஷ தேவதை, காலச்கவடு பதிப்பகம், நாகர்கோவில், நான்காம் பதிப்பு, 2013, ப.98.
9. சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும், காலச்கவடு பதிப்பகம், நாகர்கோவில், ஏழாம் பதிப்பு, 20014, ப.70
10. சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும், காலச்கவடு பதிப்பகம், நாகர்கோவில், ஏழாம் பதிப்பு, 20014, ப.37
11. லீனா மணிமேகலை, ஒற்றையிலையென, கனவுப்பட்டறை வெளியிடு, சென்னை, முதற்பதிப்பு, 2003, ப.53.
12. சல்மா, பக்ஷ தேவதை, காலச்கவடு பதிப்பகம், நாகர்கோவில், நான்காம் பதிப்பு, 2013, ப.48.

